

பரீட்சகரின் அறிக்கை

மட்டம் | பரீட்சை - 2024 யூலை

(101) நிதிக் கணக்கீடு**பகுதி A****வினா இல. 01**

இங்கு இல. 1.1 தொடக்கம் 1.10 வரையான வினாக்களுக்கு, தரப்பட்ட தெரிவுகளிலிருந்து மிகச் சரியான விடையைத் தெரிவு செய்யுமாறு கேட்கப்பட்டது. வினா இல. 1.11 தொடக்கம் 1.15 வரையானவற்றில் தரப்பட்ட கூற்றுக்கள் “சரியானதா” அல்லது “தவறானதா” எனக் குறிப்பிடுமாறு கேட்கப்பட்டது. வினா இல. 1.16 தொடக்கம் 1.20 வரையானவற்றுக்கு தரப்பட்ட விடைப் புத்தகத்தில் உரிய விடைகளை எழுதும்படி கேட்கப்பட்டது.

ஒவ்வொரு உப பிரிவு வினாக்களுக்கும் பரீட்சார்த்திகளால் வழங்கப்பட்ட விடைகளில் காணப்பட்ட சில பொதுவான வழுக்கள் / பலவீனங்கள் கீழே தரப்பட்டுள்ளன :

- 1.1 இங்கு, உரிமத்தின் சகல பொறுப்புக்களையும் கழித்ததன் பின்னர், அதன் சொத்துக்களின் ஈற்று வட்டி பற்றிக் கேட்கப்பட்டது. பல பரீட்சார்த்திகள் “உரிமையாண்மை” என்ற சரியான விடையை அளித்திருந்தனர். அதே வேளை சில பரீட்சார்த்திகள் “வருமானம்” அல்லது “செலவினங்கள்” போன்ற தவறான விடைகளை அளித்திருந்தனர்.
- 1.2 இவ்வினா தரப்பட்ட கூற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொடர்புடைய சூழ்நிலை காரணி பற்றிக் கேட்டிருந்தது. பல பரீட்சார்த்திகள் “சட்டச் சூழல்” என்ற சரியான விடையை அளித்திருந்தனர். சில பரீட்சார்த்திகள் “தொழினுட்பச் சூழல்” எனத் தவறாக விடை அளித்திருந்தனர்.
- 1.3 இவ்வினாவானது களஞ்சியக் காப்பாளர் ஒருவர் பொருள்களைப் பெறும்போது, அப்பொருள்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதை உறுதிப்படுத்தித் தயாரிக்கின்ற சரியான மூல ஆவணம் எதுவெனக் கேட்கப்பட்டது. அதிகளவான பரீட்சார்த்திகள் “பொருள் பெறுகைச் சீட்டு (GRN)” எனச் சரியாக விடை அளித்திருந்தனர். எவ்வாறாயினும், சில பரீட்சார்த்திகள் கொள்வனவுக் கட்டளை (PO) போன்ற தவறான விடைகளை அளித்திருந்தனர்.
- 1.4 இங்கு தரப்பட்ட தகவல்களிலிருந்து 2024 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான இலாபத்தைக் கணிப்பிடுமாறு கேட்கப்பட்டது. பல பரீட்சார்த்திகள் சரியான விடையான ரூபா 1,650,000/- இனைத் தெரிவு செய்திருந்தனர். அதே சமயம் சில பரீட்சார்த்திகள் ரூபா 2,450,000/- இனைத் தவறாகக் குறிப்பிட்டிருந்தனர்.
- 1.5 இவ்வினா, கடனுக்கு விற்பனை செய்யப்பட்ட பொருள்களின் திரும்பலை பதிவு செய்வதற்கு விற்பனையாளர் ஒருவரால் பயன்படுத்தப்படும் முதன்மைப் பதிவேடு யாதென வினவியது. அதிகளவான பரீட்சார்த்திகள் “உட்திரும்பல் நாளேடு” என்ற சரியான விடையை வழங்கியிருந்தனர். வேறு சிலர் பிழையாக விற்பனை நாளேடு, கொள்வனவு நாளேடு போன்றவற்றைக் குறிப்பிட்டிருந்தனர்.

- 1.6** இங்கு, தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2024 மார்ச் 31 இல் மோட்டார் வாகனத்தின் முன்கொணரற் பெறுமதியை (நிகர ஏட்டுப் பெறுமதி) கணிப்பிடுமாறு கோரப்பட்டது. அதிகளவான பரீட்சார்த்திகள் இதனைச் சரியாகக் கணிப்பிட்டு, சரியான விடையான ரூபா 2,560,000/- இனை வழங்கியிருந்தனர். எவ்வாறாயினும் சில பரீட்சார்த்திகள் கணிப்பிட்டு வழு காரணமாக ரூபா 2,400,000/-, ரூபா 3,200,000/- போன்ற பிழையான விடைகளை அளித்திருந்தனர்.
- 1.7** கணக்கீட்டுச் சமன்பாட்டில் தரப்பட்ட ஊடுசெயல்களின் சரியான தாக்கத்தைத் தெரிவு செய்யுமாறு கேட்கப்பட்டது. அதிகளவான பரீட்சார்த்திகள் சரியான விடையான விடை இல. 01 ஜூத் தெரிவு செய்திருந்தனர். எனினும் சில பரீட்சார்த்திகள் பிழையாக விடை இல. 04 ஜூத் தெரிவு செய்திருந்தனர்.
- 1.8** கடன்பட்டோரிடமிருந்தான ஜியக் கடன்களுக்கான ஏற்பாடு தொடர்பில் பொருத்தமான கணக்கீட்டுச் சமன்பாட்டைத் தெரிவு செய்யுமாறு கேட்கப்பட்டது. அதிகளவான பரீட்சார்த்திகள் சரியான விடையான முன்னெச்சரிக்கை எண்ணக்கருவை தெரிவு செய்திருந்தனர். எனினும் சிலர் பொருண்மைசார் எண்ணக்கரு மற்றும் மாறாமை எண்ணக்கரு போன்றவற்றைப் பிழையாகத் தெரிவு செய்திருந்தனர்.
- 1.9** இங்கு பொது நாட்குறிப்பேட்டில் பதியப்படாத ஊடுசெயலை இனங்காணுமாறு கேட்கப்பட்டது. அதிகளவான பரீட்சார்த்திகள் சரியான விடையான விடை இல. 01 ஜூத் தெரிவு செய்திருந்தனர். சிலர் பிழையான விடைகளைக் கொண்டிருந்த விடை இல. 02 மற்றும் 04 இனைத் தெரிவு செய்திருந்தனர்.
- 1.10** தரப்பட்ட ஊடுசெயலுடன் தொடர்புடைய சம்பந்தப்பட்ட கணக்கீட்டு எண்ணக்கருவை இனங்காணுமாறு கேட்கப்பட்டிருந்தது. பெரும்பாலான பரீட்சார்த்திகள் சரியான விடையான அட்டுறு எண்ணக்கருவைத் தெரிவு செய்திருந்தனர். எவ்வாறாயினும், சில பரீட்சார்த்திகள் தொடர்ந்தியங்கும் எண்ணக்கரு, பொருத்தப்பாட்டு எண்ணக்கரு போன்றவற்றைக் குறிப்பிட்டிருந்தனர்.

இல. **1.11** தொடக்கம் **1.15** வரையான வினாக்களில் தரப்பட்ட கூற்றுக்கள் “சரியானதா” அல்லது “தவறானதா” என விடைப்புத்தகத்தில் குறிப்பிடுமாறு பரீட்சார்த்திகள் அறிவுறுத்தப்பட்டனர்.

அதிகளவான பரீட்சார்த்திகள் **1.11, 1.12, 1.13 1.14** ஆகியவற்றின் கீழான வினாக்களில் தரப்பட்ட கூற்றுக்களைச் சரியாக இனங்கண்டு, விடை அளித்திருந்தனர்.

1.14 இங்கு, சரியான விடை “தவறானது” என்பதாக அமைந்திருந்த போதிலும், தரப்பட்ட கூற்றைத் தவறாக விளங்கிக் கொண்டிருந்ததால் பல பரீட்சார்த்திகள் “சரியானது” எனக் குறிப்பிட்டிருந்தனர்.

வினா இல. **1.16** தொடக்கம் **1.20** வரையானவற்றுக்கு தரப்பட்ட விடைப் புத்தகத்தில் உரிய விடைகளை எழுதும்படி கேட்கப்பட்டது.

- 1.16** இவ்வினா கணக்கீட்டு வழுக்களுக்கான இரண்டு காரணங்களைப் பட்டியலிடுமாறு அறிவுறுத்தியது. அதிகளவான பரீட்சார்த்திகள் சரியான விடையை அளித்திருந்தனர்.
- 1.17** அதிகளவான பரீட்சார்த்திகள் “பொறுப்பு” என்பதைச் சரியாக வரையறை செய்திருந்தனர். அதே வேளை மிகச் சில பரீட்சார்த்திகள் பூரணமாக வரையறை செய்யத் தவறியிருந்தனர்.

- 1.18** அதிகளவான பர்ட்சார்த்திகள் “விசேட கணக்கீட்டு மென்பொருள்” என்பதன் கருத்தைச் சரியாக விளக்கியிருந்தனர். சில பர்ட்சார்த்திகள் இதற்காக பொது மென்பொருள் முறைமைகளைப் பட்டியலிட்டிருந்தனர். உதாரணமாக ACC PAC, Quick Book, and MYOB.
- 1.19** அதிகளவான பர்ட்சார்த்திகள் உரிமம் ஒன்று ஏன் வங்கிக் கணக்கினைக்கக் கூற்றைத் தயாரிக்கிறது என்பதற்கான இரண்டு காரணங்களைச் சூறிப்பிட்டிருந்தனர்.
- 1.20** பெரும்பாலான பர்ட்சார்த்திகள் “பண அளவீட்டு எண்ணக்கருவை”ச் சரியாகவும் தெளிவாகவும் விளக்கியிருந்தனர்.

பகுதி B

இந்தப் பகுதி 4 கட்டாய வினாக்களைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வினாவுக்கும் 10 புள்ளிகள் வழங்கப்பட்டன.

வினா இல. 02

இவ்வினா, பேரேட்டுக் கணக்குகளைத் தயாரித்ததன் பின்னர் பர்ட்சை மீதியைத் தயாரிப்பது பற்றிய பர்ட்சார்த்திகளின் புரிதலைப் பர்ட்சித்திருந்தது. பர்ட்சார்த்திகளிடம் காணப்பட்ட பொதுவான பலவீனங்கள் கீழ்வருமாறு:

- (1) பர்ட்சை மீதியைத் தயாரிப்பதற்குப் பதிலாக, சில பர்ட்சார்த்திகள் பேரேட்டுக் கணக்குகளைத் தயாரித்திருந்தனர்.
- (2) பர்ட்சை மீதியைத் தயாரிக்கும்போது, செலவு வைக்கப்பட வேண்டிய தொகைகள் வரவிலும் வரவு வைக்கப்பட வேண்டிய தொகைகள் செலவிலும் பதியப்பட்டிருந்தன.
- (3) கடன் விற்பனைகளும் கடன் கொள்வனவுகளும் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மற்றும் கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கு ஆகியவற்றின் ஊடாகச் சரியாகக் கணிப்பிடப்பட வில்லை.
- (4) காசு விற்பனைகள், கடன் விற்பனைகள் மற்றும் காசுக் கொள்வனவுகள், கடன் கொள்வனவுகள் என்பன பர்ட்சை மீதியில் தனித்தனி உருப்படிகளாகக் காட்டப்பட்டிருந்தன.
- (5) 2024 சனவரி 01 இல் கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரத்திற்கான தேய்மானக் கட்டணம் சரியாகக் கணிப்பிடப்படவில்லை.
- (6) சில்லறைக் காசு மற்றும் சில்லறைக் காசு மீதியைப் பயன்படுத்தி செய்யப்பட்ட செலவினங்கள் சரியாக ஏற்பிசைவு செய்யப்படவில்லை.
- (7) முன் செலுத்திய அலுவலக வாடகை மற்றும் காலப்பகுதிக்கான அலுவலக வாடகைச் செலவினங்கள் என்பன சரியாகக் கணிப்பிடப்படவில்லை.

வினா இல. 03

இவ்வினா 2024 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான உற்பத்திக் கணக்கை (உற்பத்திக் கிரயக் கூற்று) தயாரிப்பது பற்றிய பர்ட்சார்த்திகளின் புரிதலைப் பர்ட்சித்திருந்தது. பல பர்ட்சார்த்திகள் இவ்வினாவுக்கு திருப்திகரமாக விடையளித்திருந்தனர். எனினும் இனங்காணப்பட்ட பலவீனங்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.

- (1) கட்டமைக்கப்பட்ட வடிவத்தைப் பயன்படுத்தி விடையைச் சமர்ப்பிக்கத் தவறியிருந்தனர்.
- (2) புத்துருவாகும் வேலைச் சீராக்கங்கள் முதன்மைக் கிரயத்திற்குப் பதிலாக உற்பத்திக் கிரயங்கள் மீது மேற்கொள்ளப்பட்டன.
- (3) உற்பத்திப் பணியாளர்களுக்குச் செலுத்திய நேர் கூலிகள் நேர் செலவினங்களாகக் கருதப்பட வேண்டும் என்ற போதிலும் சில பர்ட்சார்த்திகளால் அலுவலகச் செலவினங்களாகக் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தன.
- (4) மூலப்பொருளின் ஆரம்ப மற்றும் இறுதி இருப்புகள் மாற்றப்பட்டு கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
- (5) உற்பத்திக் கிரயம் மீதான 15% இலாப எல்லையானது கணிப்பிடப்படவில்லை.
- (6) மூலப்பொருள் நுகர்வு, முதன்மைக் கிரயங்கள் மற்றும் மொத்த உற்பத்திக் கிரயங்கள் ஆகியவற்றின் கணிப்பிடப்பட்ட தொகையை எழுதத் தவறியிருந்தனர்.
- (7) தரப்பட்ட சதவீதங்களின் அடிப்படையில் மின்சாரம், பாதுகாப்புக் கட்டணங்கள் மற்றும் வாடகையை தொழிற்சாலைக்கும் அலுவலகத்திற்குமிடையே ஒதுக்கீடு செய்யத் தவறியிருந்த அதே வேளை மொத்தத் தொகையும் மேந்தலைக் கிரயங்களின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

வினா இல. 04

இவ்வினா (a), (b) என இரண்டு பகுதிகளைக் கொண்டது.

இவ்வினாவின் பகுதி (a) ஆனது, வழுக்களைத் திருத்துவதற்கான நாட்குறிப்பேட்டுப் பதிவுகளை எழுதுமாறு கேட்டிருந்ததுடன் பகுதி (b) ஆனது தொங்கற் கணக்கைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தி யிருந்தது. பெரும்பாலான பர்ட்சார்த்திகள் தமது விடைகளை திருப்திகரமாகச் சமர்ப்பித்திருந்த போதிலும், பொதுவாக கீழ்வரும் பலவீனங்களும் வழுக்களும் இனங்காணப்பட்டிருந்தன :

- (a) (1) நாட்குறிப்பேட்டுப் பதிவுகளுக்குப் பதிலாக பேரேட்டுக் கணக்குகள் தயாரிக்கப்பட்டிருந்தன.
- (2) சம்பந்தப்பட்ட வரவு மற்றும் செலவு நாட்குறிப்பேட்டுப் பதிவுகள் இடம்மாற்றிப் பதியப்பட்டிருந்தன.
- (3) நாட்குறிப்பேட்டுப் பதிவுகளைத் தயாரிக்கும்போது, ஊடுசெயல்கள் நாட்குறிப்பேட்டின் வரவு மற்றும் செலவுகளாக பதியப்படவில்லை.
- (4) தொங்கற் கணக்கின் ஊடாகத் திருத்தப்பட வேண்டிய வழுக்கள் இனங்காணப்படவில்லை.
- (5) வங்கிக் கடன் மீதான வட்டியை வட்டி வருமானக் கணக்கில் பதிவு செய்ததில் ஏற்பட்ட பிழையின் திருத்தம் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை.
- (6) அச்சுப்பொறி ஒன்றின் கொள்வனவை அச்சுப்பொறி பழுதுபார்ப்புக் கணக்கில் பதிவு செய்ததால் ஏற்பட்ட தவறை பர்ட்சார்த்திகள் சரியாகத் திருத்தியிருந்த போதிலும், அதன் மீதான தேய்மானம் ரூபா 4,000/- இனைப் பதிவு செய்வதற்கான நாட்குறிப்பேட்டுப் பதிவை அவர்கள் சமர்ப்பித்திருக்கவில்லை.
- (7) கடன்பட்டோருக்கு வழங்கப்பட்ட ரூபா 12,500/- பெறுமதியான கழிவை பெற்ற கழிவுக் கணக்கிற்கு பதிவு செய்வதில் காணப்பட்ட வழுவை சரியாக இனங்காணப்பதற்கும் சம்பந்தப்பட்ட நாட்குறிப்பேட்டுப் பதிவைச் சமர்ப்பிப்பதற்கும் தவறியிருந்தனர்.

(8) ரூபா 24,000/- மற்றும் ரூபா 42,000/- இற்கிடையிலான வேறுபாட்டைச் சீராக்கம் செய்வதற்குப் பதிலாக, நாட்குறிப்பேட்டுப் பதிவானது வாடகைச் செலவினங்களுக்கான மொத்தத் தொகை மீது செய்யப்பட்டிருந்தது.

(b) தொங்கற் கணக்கைத் தயாரிக்கும்போது கீழ்வரும் பலவீனங்கள் அவதானிக்கப்பட்டன :

- (1) தொங்கற் கணக்கின் ஆரம்ப வரவு மீதி கணக்கின் செலவு மீதியாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
- (2) தொங்கற் கணக்கின் ஆரம்ப வரவு மீதி கணக்கின் வரவுப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.
- (3) தொங்கற் கணக்கின் பதிவுகள் மாறிப் பதியப்பட்டு, கணக்கின் வரவுப் பக்கத்திற்கு செலவுப் பதிவுகளும் கணக்கின் செலவுப் பக்கத்திற்கு வரவுப் பதிவுகளும் பதியப்பட்டிருந்தன.

வினா இல. 05

இவ்வினா (A), (B) என்ற இரண்டு பகுதிகளைக் கொண்டது.

வினாவின் பகுதி (A) ஆனது கணக்கீட்டுச் சமன்பாட்டில், தரப்பட்ட ஊடுசெயல்களின் தாக்கம் பற்றிய பரீட்சார்த்திகளின் புரிதலைப் பரீட்சித்திருந்தது.

வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இவ்வினாவின் பகுதி (B) ஆனது பின்வருவனவற்றைக் கேட்டிருந்தது.

- (a) சீராக்கப்பட்ட காசுக் கட்டுப்பாட்டுக் கணக்கின் தயாரிப்பு
- (b) 2024 சனவரி 31 இல் வங்கி கணக்கினைக்கக் கூற்று.

(A) கணக்கீட்டுச் சமன்பாடு மீதான தாக்கம்

- (1) கணக்கீட்டுச் சமன்பாட்டில், தரப்பட்ட ஊடுசெயல்களின் தாக்கம் தொடர்பில் பரீட்சார்த்திகளிடம் சொத்துகள், பரிப்புகள், வருமானம், செலவினங்கள் மற்றும் உரிமையாண்மையில் அதிகரிப்பு அல்லது குறைவு போன்றவை பற்றிய சரியான புரிதல் இல்லாமையை அவதானிக்க முடிந்தது. மேலும், பதிவுகளில் நேர் அல்லது மறைக் குறியீடுகள் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
- (2) சில பரீட்சார்த்திகள் சொத்துகள் பக்கம் அல்லது பரிப்புகள் பக்கத்தில் மாத்திரம் கணக்கீட்டுச் சமன்பாட்டில் சம்பந்தப்பட்ட ஊடுசெயல்களின் தாக்கத்தை முன்வைத்திருந்தனர்.
- (3) நிதிப் பெறுமானங்களைப் பயன்படுத்தி ஊடுசெயல்களின் தாக்கத்தைப் பதிவு செய்வதற்குப் பதிலாக, அவர்கள் “அதிகரிப்பு” அல்லது “குறைவு” என்று சொற்களில் குறிப்பிட்டிருந்தனர்.

(B) (a) சீராக்கப்பட்ட காசுக் கட்டுப்பாட்டுக் கணக்கின் தயாரிப்பு

- (1) ஆரம்ப வரவு மீதி ரூபா 25,000/- ஆனது காசுக் கட்டுப்பாட்டுக் கணக்கில் பதிவு செய்யப்படவில்லை.

- (2) சில பர்சார்த்திகள் மாற்றங்களுக்கான காரணங்களாக 1 தொடக்கம் 5 வரை தரப்பட்ட விடயங்களில் காசுக் கட்டுப்பாட்டுக் கணக்கைப் பாதிக்கின்ற (1,2,3 இற்கான சீராக்கங்களுக்காக) விடயங்களை இனங்காணத் தவறியிருந்ததுடன் காசுக் கட்டுப்பாட்டுக் கணக்கையும் சீராக்கம் செய்யவில்லை.
- (3) வேறு சில பர்சார்த்திகள் சீராக்கப்பட்ட காசுக் கட்டுப்பாட்டுக் கணக்கில் வரவுப் பதிவு செய்யப்பட வேண்டிய உருப்படிகளை செலவுப் பதிவு செய்திருந்ததுடன் செலவுப் பதிவு செய்ய வேண்டியவற்றை வரவுப் பதிவு செய்திருந்தனர்.
- (4) காசேடு சரியாகச் சமப்படுத்தப்படவில்லை என்பதுடன் இறுதி மீதியானது சரியாகக் கணிப்பிடப்படவில்லை.

(b) 2024 சனவரி 31 இலான வங்கி கணக்கிணக்கக் கூற்று.

- (1) சில பர்சார்த்திகள், வங்கிக் கணக்கிணக்கக் கூற்றில் மாத்திரம் உள்ளடக்கப்பட வேண்டிய “வைப்புச் செய்யப்பட்டு தேறாத காசோலைகள்” மற்றும் “வழங்கப்பட்டு, சமர்ப்பிக்கப்படாத காசோலைகள்” தொடர்பான போதிய அறிவின்மையால் 01 தொடக்கம் 05 வரை தரப்பட்ட சகல சீராக்கங்களையும் உள்ளடக்கியதாக வங்கிக் கணக்கிணக்கக் கூற்றைத் தயாரித்திருந்தனர்.
- (2) 2024 சனவரி 31 இலான வங்கிக் கூற்றின்படி, மீதியுடன் சேர்க்கப்பட வேண்டிய தொகைகள் சில கழிக்கப்பட்டிருந்ததால் சீராக்கப்பட்ட காசுக் கட்டுப்பாட்டுக் கணக்கிற்கான பிழையான பெறுமானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

பகுதி C

வினா இல. 06

இவ்வினா (a), (b) என இரண்டு பகுதிகளைக் கொண்டது. பகுதி (a) ஆனது முற்றக்க வருமானக் கூற்றைத் தயாரிப்பது பற்றிய பர்சார்த்திகளின் அறிவைப் பர்சித்திருந்ததுடன் பகுதி (b) ஆனது நிதி நிலைக் கூற்றைத் தயாரிப்பது பற்றிய அவர்களது அறிவைப் பர்சித்திருந்தது. இவற்றுக்கான ஒட்டுமொத்தச் செயலாற்றுகை சிறப்பாக இருந்தது.

பொதுவாக, கீழ்வரும் பவீனங்களும் வழக்களும் இனங்காணப்பட்டிருந்தன :

(a) முற்றக்க வருமானக் கூற்றின் தயாரிப்பு :

- (1) வருடாந்த தேய்மானத்தின் சரியான தொகையானது நேர்கோட்டு முறையைப் பயன்படுத்தி கணிப்பிடப்படவில்லை என்பதுடன் வருமானக் கூற்றிற்கும் எடுக்கப்படவில்லை.
- (2) முற்றக்க வருமானக் கூற்றில் முன்வைக்கப்பட வேண்டிய உருப்படிகள் பற்றிய போதிய புரிதல் இன்மையால், நிதி நிலைக் கூற்றில் முன்வைக்கப்பட வேண்டிய உருப்படிகள் முற்றக்க வருமானக் கூற்றில் முன்வைக்கப்பட்டிருந்தன.
- (3) ஆண்டின் காலப்பகுதியில் அறவிடமுடியாக் கடனாகப் பதிவழிப்புச் செய்யப்பட்ட தொகையான ரூபா 50,000/- தொடர்பில் பதிவுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
- (4) சில பர்சார்த்திகள் மொத்த இலாபத்தைக் கணிக்கும்போது, இறுதி இருப்பைச் சேர்த்திருந்ததுடன் ஆரம்ப இருப்பைக் கழித்திருந்தனர்.
- (5) முற்றக்க வருமானக் கூற்றைத் தயாரிக்கும்போது, பர்சை மீதியின் உருப்படிகள் ஆயிரங்களில் எடுக்கப்பட்டிருந்ததுடன், சீராக்கங்கள் முழு இலக்கங்களில் எடுக்கப் பட்டிருந்தன.

- (6) 2024 மார்ச் மாதத்துடன் தொடர்புடைய மின்சாரச் செலவினம் ரூபா 32,000/- வருடாந்த மின்சாரச் செலவினத்திற்கு சரியாக எடுக்கப்படவில்லை.
- (7) ஆறு மாதங்களுக்காகச் செலுத்தப்பட்ட வாடகை முற்பணம், ஆண்டின் வாடகைச் செலவினங்களிலிருந்து சரியாகக் கழிக்கப்படவில்லை.
- (8) மாதாந்த வட்டி அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட வங்கிக் கடன் ரூபா 15,000/- மீதான கடந்த 3 மாதங்களுக்கான வட்டிச் செலவினங்கள் கணிப்பிடப்படவில்லை.
- (9) ஐயக் கடன்களுக்கான 5% ஏற்பாடு சீராக்கம் செய்யப்படவில்லை.

(b) நிதி நிலைக் கூற்றின் தயாரிப்பு :

- (1) அறவிடமுடியாக் கடன் பதிவழிப்பும் ஆண்டிற்கான ஐயக்கடன் ஏற்பாடும் வியாபார வருமதிகளிலிருந்தான மொத்த நிலுவைத் தொகையிலிருந்து கழிக்கப்பட்டிருக்கவில்லை.
- (2) 2023 ஏப்ரல் 01 இலான திரண்ட தேய்மானத்தின் ஆரம்ப மீதிக்கு வருடாந்தத் தேய்மானத்தைச் சேர்க்காது 2024 மார்ச் 31 இலான திரண்ட தேய்மானமாக வருடாந்தக் கட்டணம் முன்வைக்கப்பட்டிருந்தது.
- (3) அட்டுறு மின்சாரத் தொகையானது பதிவு செய்யப்படவில்லை.
- (4) 2024 சனவரி 01 இல் பெற்றுக் கொள்ளப்பட்ட வங்கிக் கடன் மீதான கால எல்லையைக் கவனத்திற் கொள்ளாது வங்கிக் கடன் மீதான அட்டுறு வட்டி பிழையாகக் கணிப்பிடப் பட்டிருந்தது.
- (5) 12 மாத காலப்பகுதிக்காகப் பெற்றுக்கொள்ளப்பட்ட வங்கிக் கடன் நடைமுறைப் பரிப்புகளின் கீழ் பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும் என்ற போதிலும், சில பரீட்சார்த்திகள் அதனை நடைமுறையல்லாப் பரிப்புகளின் கீழ் பட்டியலிட்டிருந்தனர்.
- (6) ஆறு மாதங்களுக்காகச் செலுத்தப்பட்ட பொறுப்புறுதிப் பணம் நடைமுறைச் சொத்தொன்றாகப் பதிவு செய்யப்படவில்லை.
- (7) நிதி நிலைக் கூற்றில் முன்வைக்கப்பட வேண்டிய உருப்படிகள் பற்றிய போதிய தெளிவின்மையால் கொள்வனவுகள், விற்பனைகள், ஆரம்ப இருப்புகள், வாடகை வருமானம் மற்றும் ஏனைய செலவினங்கள் நிதி நிலைக் கூற்றிற்கு எடுக்கப்பட்டிருந்தன.
- (8) சில பரீட்சார்த்திகள் உருப்படிகளை நடைமுறையல்லாச் சொத்துக்கள், நடைமுறைச் சொத்துக்கள், உரிமையான்மையும் பரிப்புகளும் மற்றும் நடைமுறைப் பரிப்புகளாக வகைப்படுத்தாது நிதி நிலைக் கூற்றில் ஒன்றாக முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
- (9) வியாபார வருமதிகள் நடைமுறைப் பரிப்புகளின் கீழ் முன்வைக்கப்பட்டிருந்த அதே வேளை, வியாபார சென்மதிகள் நடைமுறைச் சொத்துக்களின் கீழ் முன்வைக்கப் பட்டிருந்தது.

- - -

பர்ட்சார்த்திகளின் செயலாற்றுகை மட்டத்தை மேம்படுத்த கவனத்திற் கொள்ள வேண்டிய பொதுவான விடயங்கள் :

- (1) புதிய பாடத்திட்டத்தை முழுமையாகவும் ஆழமாகவும் படிப்பதுடன் புதிய பாட விடயங்களில் அதிக கவனத்தைச் செலுத்தவும்.
- (2) வினாவைப் பல முறை வாசித்து வினாவில் கேட்கப்பட்டதற்கு மாத்திரம் விடை அளிக்கவும். தேவையற்ற விடயங்களை எழுத வேண்டாம்.
- (3) இப்பாடத்துடன் தொடர்புடைய சுய கற்றல் புத்தகங்கள், முன்னோடி வினாத்தாள்கள், செய்தி மடல்கள், சஞ்சிகைகள் போன்றவற்றை வாசிக்கவும்.
- (4) அடிப்படைக் கோட்பாட்டு எண்ணக்கருக்களை சரியாக இனங்காண்பதுடன், வினாக்களுக்கு விடையளிப்பதற்குத் தேவையான திறன்களையும் வளர்த்துக் கொள்ளவும்.
- (5) கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும் என்பதுடன் வினா இலக்கங்களும் சரியாக எழுதப்பட வேண்டும்.
- (6) வினாத்தாளில் தரப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதுடன் கணிப்பீடுகளையும் செய்முறைகளையும் சரியாகக் காட்டவும்.
- (7) அதிகமான கடந்தகால வினாத்தாள்களைச் செய்துபார்த்து, அறிவை மேம்படுத்தவும்.
- (8) நேரத்தை வினைத்திறனான வகையில் செலவழிக்கவும்.
- (9) விடைத்தாளைக் கையளிப்பதற்கு முன்னர், வினா இலக்கங்கள் போன்றவை சரியாக எழுதப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
- (10) சிறந்த தயார்நிலையுடனும் பர்ட்சையில் சித்தியடையும் அதியுயர் நம்பிக்கையுடனும் பர்ட்சைக்கு முகங்கொடுக்கவும்.

- * * * -